

DEPOSITION OF WITNESS
(Chapter XXIII Code of Criminal Procedure)
IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, FAST TRACK COURT,
KARAIKUDI.
C.C. No. 213/2025 PW.1

பெயர்:	:	வீரநாராயணன்	த-பெ /க.பெ.	வீரப்பன்
ஊர்:	:	காரைக்குடி	சமயம்:	
வயது:	:	79/2026	வட்டம்:	
தொழில்:	:	ஓய்வு	மாவட்டம்	

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the
day of 27.05.2026

27.05.2026

குறுக்கு விசாரணை

1) தற்போது பணி பார்க்கிறேனா என்றால் சென்னையில் பேப்பர் பிரிட்டிங் தொழில் செய்தேன், தற்போது ஓய்வு பெற்று விட்டேன். சென்னையில் எங்கு என்றால் குடும்பத்துடன் கொத்தவாச்சாவடியில் தங்கி தொழில் செய்தேன். எத்தனை குழந்தைகள் ஒரு மகன், இரண்டு மகள்கள். என் மகன் வீரப்பன் மருத்துவராக உள்ளார். மனைவி தெய்வானை வீட்டுக்குடித்தனம் செய்து வருகிறார். எனக்கு தற்போது என்ன வருமானம் என்றால் 53 வருடம் தொழில் செய்தேன், அதில் பணம் சேர்த்து வைத்துள்ளேன். வருமான வரி ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். எனக்கு சென்னையில் வங்கி கணக்கு உள்ளதா என்றால் உள்ளது.

2) எதிரிக்கு எந்த அவசர தேவைக்காக பணம் கொடுத்தேன் என்று குறிப்பாக எனது புகாரில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான், எதிரி பல இடத்தில் கடன்

பெற்றார் என்றும் அதை அடைப்பதற்காக எண்ணிடம் பணம் கேட்டார். எந்த நபர்களிடம் பணம் பெற்றார் என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது. எதிரி யார் யாரிடம் பணம் பெற்றார் என்ற விபரத்தை கூறி பணத்தை கேட்டிருப்பார் என்றாலும், உண்மையிலேயே கடன் கொடுத்திருந்தால் எதிரி கடன் இருப்பதாக தெரிவித்திருப்பார் என்றால் சரியல்ல.

3) எதிரி 3 மாதங்கள் சரியாக வட்டி தொகை செலுத்தியுள்ளதாக புகாரில் கூறியிருக்கும்பட்சத்தில் எவ்வாறு அந்த தொகையை கொடுத்தார் என்று புகார் மற்றும் நிரூபண வாக்குமூலத்தில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான். 08.08.2025 தேதியுடைய காசோலையை 14.08.2025ல் எதிரி வசூலுக்கு வங்கியில் செலுத்தும்படி கூறினார் என்று புகாரில் சொல்லியுள்ளது பொய் என்றால் சரியல்ல. அவ்வாறு எதிரி கூறினார் என்பதற்கு எந்த ஒரு ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். புகாரில் சொல்லியுள்ள தேதியில் எனது வீட்டிற்கு வந்து எந்த ஒரு பணமும் கேட்கவும் இல்லை என்றாலும், காசோலை எதுவும் எனக்கு புகாரில் சொல்லியுள்ள தேதியில் வழங்கவில்லை என்றாலும், சரியல்ல. அதேபோல் புகார் மனுவில் சொன்னவாறு 3 மாதம் கால அவகாசத்தில் எதிரி பணத்தை திருப்பி செலுத்துவதாக சொல்லியுள்ள பொய் என்றால் சரியல்ல. புகார் மனுவில் சொல்லியுள்ளதுபோல் எதிரி காசோலையை பூர்த்தி செய்து கொடுக்கவில்லை என்றாலும் சரியல்ல. எதிரிதான் நிரப்பி கொடுத்தார்.

4) எனது வங்கி சிட்டியூனியன் வங்கி என்றால் சரிதான். 19.03.2021, 25.06.2021, 16.06.2021, 17.08.2021 தேதிகளுடைய 4 வங்கி ரசீதுகள் எ.ம.சா.ஆ.1 ஆக குறியிடப்படுகிறது. எதிரி எனக்கு கொடுத்த தொகைக்கான ரசீது எ.ம.சா.ஆ.1 ரசீதுகள் என்றால் சரிதான், 25 வருடம் நட்பு என்பதால் கொடுக்கல் வாங்கல் உள்ளது. அதன் படி எ.ம.சா.ஆ.1 தொகைகள் கொடுத்துள்ளார். கடந்த 07.11.2020ம் தேதி எதிரி எண்ணிடம் ரூ.2,00,000/-

கடன் கேட்டார் என்றாலும், அதற்கு நான் என் மனைவியின் காசோலை எண் 317489 மூலமாக ரூ.2,00,000/- எதிரிக்கு கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ள கூறினேன் என்றாலும், அதன்பேரில் எதிரி அவரது இந்தியன் வங்கி கணக்கு புதுக்கோட்டை கிளையில் வசூலுக்கு தாக்கல் செய்து பணத்தை பெற்றுக்கொண்டார் என்றால் சரிதான், அதற்கான தொகையை திருப்பி செலுத்திவிட்டார். நான் கொடுத்த தொகைக்கு திருப்பி செலுத்தவில்லை. எதிரி என்னிடம் புகாரில் சொல்லியுள்ள தேதியில் எந்த ஒரு கடனும் பெறவில்லை என்றாலும், எதிரிக்கு என் மனைவி மூலமாக கொடுத்த தொகைக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்தியபின்பு எதிரியின் காசோலையை நான் தவறாக பயன்படுத்தியுள்ளேன் என்றால் சரியல்ல. 07.11.2020 முதல் 26.05.2021 வரை ரூ.2,00,000/- வட்டியாக ரூ.4,000/- எனக்கு அனுப்பியுள்ள தொகைக்கான ரசீதுதான் எ.ம.சா.ஆ.1ல் என்றால் சரிதான், என் மனைவி காசோலை மூலமாக கொடுத்த தொகைக்கு கொடுத்தார். எதிரிக்கு என் மனைவியை நேரடியாக தெரியாது என்றாலும், நான் சொல்லிதான் என் மனைவி பணம் கொடுத்தார் என்றால் சரிதான். 26.05.2021 ல் ரூ.1,00,000/- அசலை திருப்பி கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.1,00,000/-க்கு 16.06.2021 முதல் 18.06.2022 வரை அதற்கான வட்டி ரூ.2,000/- என செலுத்தியுள்ளதற்கான ரசீது எ.ம.சா.ஆ.1 என்றால் சரிதான் என் மனைவி காசோலை மூலமாக கொடுத்த தொகைக்கு கொடுத்தார். எனது கடனுக்கு எந்த தொகையும் தரவில்லை.

5) 18.03.2022 ம் தேதியில் மீதமுள்ள ரூ.1,00,000/- என்னிடம் செலுத்தியுள்ளார் என்றாலும், 07.11.2020 ல் பெற்ற கடனிற்கு எதிரி என்னிடம் கொடுத்துவைத்திருந்த இந்த வழக்கு காசோலையை என்னிடம் கேட்டார் என்றாலும், அதற்கு எனக்கு வயதானதால் காசோலையை வேறு இடத்தில் வைத்திருக்கிறேன் என்றும், அதை சரியாக எடுத்து தந்துவிடுவேன் என்று கூறினேன் என்றாலும் சரியல்ல, 07.11.2020 ல் காசோலை எதுவும்

கொடுக்கவில்லை. இறுதியாக 08.05.2025 ல் ரொக்கமாக பெறும் போது வழக்கு காசோலை கொடுத்தார்.08.05.2025 ல் உண்மையாகவே கடன் கொடுத்திருந்தால் அந்த கடனை என் வருமான வரி கணக்கில் காண்பித்து அதை நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்திருப்பேன் என்றாலும், அவ்வாறு எதுவும் தாக்கல் செய்யாததால் எனது புகாரில் குறிப்பிட்டுள்ள தேதியான 08.05.2025 ல் எதிரிக்கு எந்த ஒரு பணமும் கொடுக்கவில்லை என்றாலும் சரியல்ல, நான் தற்போது வருமான வரி தாக்கல் செய்யவில்லை.

6) கடந்த 07.11.2020 ல் எதிரி பெற்ற கடனுக்கான கொடுத்த காசோலையைத்தான் தற்போது 08.05.2025 ல் பெற்ற கடனுக்காக கொடுத்துள்ளார் என்று பொய்யாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல. மனைவி மூலம் எதிரிக்கு கடன் கொடுத்த விபரத்தை புகார் மற்றும் நிரூபண வாக்குமூலத்தில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான். சொல்லதேவை இல்லை, அது பழைய கடன் ஆகும், எதிரி அதை திருப்பி செலுத்திவிட்டார். எனக்கும் எதிரிக்கும் இடையே பல கடன் திருப்பி செலுத்தியுள்ளார் என்று புகாரில் கூறியுள்ளது தவறு என்றாலும், மனைவி மூலமாக கொடுத்த கடன் பற்றி கேட்கப்படும் என்பதால் பின் யோசனையிட்டு பல முறை கடன் எதிரி பெற்றுள்ளார் என்று புகாரில் பொய்யாக கூறியுள்ளேன் என்றால் சரியல்ல. எதிரி பல முறை கடன் பெற்றார் என்பதற்கு ஆவணம் எதுவும் தாக்கல் செய்யாததால் எதிரி அவ்வாறு எந்த கடனும் பெறவில்லை என்றால் சரியல்ல. சட்ட பூர்வமாக நிறைவேற்ற வேண்டிய கடனுக்காக எதிரி எந்த ஒரு நிலுவையும் வைக்கவில்லை என்றால் சரியல்ல. தற்போதைய வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டியது என்றால் சரியல்ல.

சியால் திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு படித்து காண்பிக்கப்பட்டு அவரால் சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

நீதித்துறை நடுவர்,
விரைவு நீதிமன்றம், காரைக்குடி.

